ஆ. அறிக்கைகள், அறிவிப்புகள், ஏனைய தாள்கள்.

*128 1977–78ஆம் ஆண்டின் தமிழ்நாடு காவல்துறை பற்றிய ஆய்வுரை (ஆங்கிலம், தமிழ்)

*129. 1977–78ஆம் ஆண்டின் தமிழ்நாடு தீயணைப்புத் துறை பற்றிய ஆய்வுரை (ஆங்கிலம், தமிழ்).

இணைப்பு I.

[577 ம் பக்கத்திலுள்ள அடிக்குறிப்பைக் காண்க.].

தமிழ்நாடு காவல் துறை.

1977–78 ஆம் ஆண்டு ஆய்வுரை.

தமிழ்நாடு காவல்துறை, சட்டம்-ஒழுங்கு அமைதியை நிலை நாட்டல், குற்றங்கள் நடைபெறு வண்ணம் தடுத்தல், குற்றங்களைத் துப்புத்துலக்குதல் ஆகிய பணிகளோடு மாநில மக்களுக்கு ஆற்றும் பொதுவான பணி ஆகியவற்றைத் தொடர்ந்து செவ்வனே நிறைவேற்றி வருகிறது. இப் பணிகளை ஆற்றி வரும் போது ஏற்பட்ட இயற்கை சீற்றங்களுக்கு ஈடு கொடுத்தும் தங்கள் கடமையை நிறைவேற்றி வந்தனர்.

தற்போது காவல்படையில் உள்ளவர்களின் எண்ணிக்கை விவரங்கள் இணைப்பில் கொடுக்கப்பட்டுள்ளன.

படைக்கலந்தாங்கிய காவற்படை அணிகள்.

இம்மாநிலத்தில் படைக்கலந்தாங்கிய காவற்படை அணிகள் ஐந்து உள்ளன. ஒவ்வொர் அணியும் 6 இயங்கும் பிரிகளையும் ஒரு தலைமையிடப் பிரிவையும் கொண்டுள்ளது. 30 இயங்கும் காவற்படைப் பிரிவுகளில் 4 பிரிவுகள் தற்போது உணவுப் பொருள் வழங்கல் துறைக்கு அனுப்பப்பட்டுள்ளன.

பயிற்சியும் தேர்வும்.

தமிழ்நாட்டிற்காக ஒதுக்கப்பட்ட இந்தியக் காவல் பணிப் பதவிகள் 113 ஆகும். ஒரு ஐ.பி.எஸ். இளநிலை அதிகாரி பயிற்சி முடித்த பின்னர், ஒரு உட்கோட்டத்தின் காவல் துறை உதவி சூப்பிரண்டெண்டெண்டாகப் பதவி ஏற்றார். தமிழ்நாட்டில் முதன் முதலாக இரண்டு பெண்கள் உட்பட புதிதாகத் தெரிந்தெடுக்கப்பட்ட ஐ.பி.எஸ். அதிகாரிகள் ஏழுபேர் மேற்கொண்டும் பயிற்சி பெறுவதற்காக, 1977 டிசம்பரிலும் 1978 ஜனவரியிலும் சென்னை, காவலர் பயிற்சிக் கல்லூரியில் சேர்ந்துள்ளனர்.

---

* 14–3–1978 அன்று அனுப்பப்பெற்றுள்ளன.